

உ

ஸ்ரீ குருப்ப்யோ நம:

ஸ்ரீசங்கரோதந்தம்



S. V. ராதாகிருஷ்ண சாஸ்திரி

வெளியிடுவோர்:

SAMSKRIT EDUCATION SOCIETY

148/149, Luz Church Road,

Mylapore, Chennai-4

2004

ஸ்ரீ குருப்ப்யோ நம:

புஸ்தகஜபவடஹஸ்தே வரதாபயசிஹநசாருபாஹுலதே ।
கர்பூராமலதேஹே வாகீச்வரி சோதயாசு மம சேத: ॥

ஸ்ரீசங்கரோதந்தம்

- குருர் ப்ரஹ்மா குருர் வி 1 ஷ்ணு: குருர் தேவோ மஹேச்வர: ।
குரு: ஸாக்ஷாத் பரம் ப்ரஹ்ம தஸ்மை ஸ்ரீகுரவே நம: ॥ 1
- ஸ்ரீகுரும் ப்ரணிபத்யாஹம் தக்ஷிணாமூர்திருபிணம் ।
சங்கரோதந்தமாக்க்யாஸ்யே பூர்வாசார்யை: ப்ரகீர்திதம் ॥ 2
- அஸ்தி கைலாஸசிகரே தக்ஷிணசாமுக: சிவ: ।
வடாத: ஸநகாதிப்ப்யோ மௌநேந ப்ரஹ்ம போதயந் ॥ 3
- ஸ கதாசித் கருணயா த்யக்த்வா மௌநம் தத: ப்ரயாந் ।
ஸந்த்ராதும் பவதாபார்தாந் சசார புவி சங்கர: ॥ 4
- நுமஸ் தமுத்தமஸ்லோகம் சங்கரம் லோகசங்கரம் ।
ச்ருணுமோவஹிதாஸ் தஸ்ய சரிதம் பரமாத்புதம் ॥ 5
- கலிநா பலிநா வ்யாப்தே விப்லுதே தார்மிகே பதி ।
ருசிரே காபதே வேதவிஹிதாசார ஸம்ப்லவே ॥ 6
- தேவேடித: கருணயா சம்பு: ஸகுஹபத்மஜ: ।
ஸஹரீ ரோசயாமாஸ ஜநிம் சங்கரணேச்சயா ॥ 7
- கேரலேஷு நதீ க்யாதா பூர்ண யத்தீரயோர் த்வயோ: ।
ஹரேர் ஹரஸ்ய ஸத்மாநி திவ்யாந்யாபாந்தி ஸர்வத்: ॥ 8
- ருத்திமாநுத்தரே தஸ்யாஸ் தீரே விப்ரகணாச்ரய: ।
காலடிதி மஹாந் க்ராம: பலபாரநதத்ரும: ॥ 9
- தமாவஸச் சிவகுரு: பார்யயாஸ்யாம்பயா ஸஹ ।
நிர்யாத்யாத்யயநைந் யஜ்ஞை: ருணத்விதயமாதராத் ॥ 10
- யாதப்ராயே வயோமத்த்யே த்ருஷ்ட்வாத்மாநமபுத்ரகம் ।
பித்ருணமந்ருணே நாத்யாபிதி கேதமவாப ஸ: ॥ 11

- பக்தவத்ஸலம்சாநம் பஜாவாபத்யலப்த்தயே ।
இதி பத்ந்யா ப்ரேரிதஸ்ஸ வ்ருஷாசலமுபாகமத் ॥ 12
- பஜநம் தாவசரதாம் தத்ர பக்த்யா ஸமேதிதௌ ।
வ்ருஷாசலேசஸ் தாவாஹ ப்ரஸந்நஸ்தபஸா தயோ: ॥ 13
- யுவாம் வரயதம் புத்ராந் பஹுந் மூடாம்ஸ்சிராயுஷ: ।
ஸர்வஜ்ஞமேகமதவா திவ்யமல்பாயுஷம் ஸுதம் ॥ 14
- புத்ரோ஽ஸ்து நௌ ஸ ஸர்வஜ்ஞ: இத்த்யூசாதே க்ருதாஞ்ஜலீ ।
ஸர்வஜ்ஞஸ் தநயோ பூயாத் க்ருஹாந் யாதம் முதாந்விதௌ ॥ 15
- இத்தம் சிவாம் சிவகிரம் ச்ருத்வா தௌ முதிதாந்தரௌ ।
அயாதாம் ஸ்வக்ருஹம் சம்பௌ ஸமர்பிதநிஜேஹிதௌ ॥ 16
- ஸா ததார ஸதீ கர்ப்பம் காலே சிவமஹோயுதம் ।
வவ்ருதே சநகைஸ் தஸ்யா: கர்ப்போ ரவிரிவோந்மிஷந் ॥ 17
- ஷட்விம்சே சதகே ப்ராப்தே யௌதிஷ்டிரசகஸ்ய ச ।
ஏகத்ரிம்சே நந்தநாப்தே நந்த்யே மேஷங்கதே ரவௌ ॥ 18
- வைசாகசக்லபஞ்சம்யாம் கர்கடே பே புநர்வஸௌ ।
மத்த்யாஹ்நே஽பிஜிதி பூநீமந்முஹூர்தே ஸர்வமங்கலே ॥ 19
- ஸா ப்ராஸுத சுபே காலே ஸுதமிந்த்ரமிவாதிதி: ।
ஸுலக்ஷணம் விசாலாக்ஷம் பித்ரோராநந்ததாயிநம் ॥ 20
- ஜாதம் தம் தநயம் ஜாதகர்மண பூதமாதநோத் ।
பிதா சிவகுருஸ் தஸ்ய நாம சங்கர இத்யதாத் ॥ 21
- சந்த்ரேண மூர்த்தநி நேத்ரேண பாலே சூலேந சாம்ஸயோ: ।
சிஹ்நிதம் ஸ்ப்படிகாபம் தம் கிரிசம் மேநிரே ஜநா: ॥ 22
- அர்ப்பகோ வவ்ருதே பித்ரோர் மோதேந சரதிந்துவத் ।
ரிங்கந் ஜ்ஞாப்யாம் சரந் பத்ப்ப்யாம் கலம் ஸுமதுரம் வதந் ॥ 23
- பாஷாமவேத் ததோ வர்ணந் பபாட ச லிலேக ச ।
சூடாம் சகாராஸ்ய பிதா த்ருதீயே஽ப்தே யதாவிதி ॥ 24
- தேவீம் பேஜே ஸதநயோ நித்யம் க்ராமாந்தஸம்ஸ்திதாம் ।
சங்கராய ததௌ சிஷ்டம் ஷ்ரீராத் தேவ்யை நிவேதிதாத் ॥ 25

- கதாசிஜ்ஜநகே யாதே க்வசிந்மாத்திரா ப்ரசோதித: ।
தேவீமாராதயத் பால: ஸ்வயம் ஷ்ரீரம் நிவேதயந் ॥ 26
- பிபேதி ப்ரார்த்தயாமாஸ ஸா நாக்ருஹ்ணாத் தத: பய: ।
ருரோத பாலகோ தேவீ ஸந்நிதாயாபிபத் பய: ॥ 27
- தேவ்யா ஸர்வம் பய: பீதம் த்ருஷ்ட்வா கிம் வா ந சேஷிதம் ।
மஹ்யம் தேவி பய: சிஷ்டம் இத்யரோதீத் ஸ பாலக: ॥ 28
- ஸா லாலயந்தீ தம் பாலமங்கமாரோப்ய வத்ஸலா ।
அபாயயத் பய: ஸ்தந்யம் பாலஸ் தேநாபவத் கவி: ॥ 29
- தத: சிவகுருர் பாலம் பஞ்மே஽ப்தே ஸுமேதஸம் ।
ப்ரஹ்ம ஸங்க்ராஹ்யாமாஸ ஹ்யுபநீய யதாவிதி ॥ 30
- அதைகதா சிவகுரு: ஸமாதாய மந: சிவே ।
தைவதிஷ்டம் பதம் பேஜே நிர்வ்ருத்தநிகிலக்ரிய: ॥ 31
- கதே பிதரி கித்யந்த்யா மாத்ரா நீதோ குரோ: குலம் ।
அத்யைஷ்ட நிகமாந் ஸர்வாந், ஆகாதஸ்யாஷ்டமம் வய: ॥ 32
- பிஷ்டாம் க்ரஹீதும் ஸவயோ கணேநாகாத் கதாசந ।
தரித்ரவிப்ரஸதநம் பிஷ்டாம் தேஹீத்யயாசத ॥ 33
- கல்யாணீ த்விஜுபத்நீ ஸா வடும் வீக்ஷ்யாத்ப்புதாக்ருதிம் ।
அத்ருஷ்ட்வா வடவே தாதுமந்விச்சந்த்யபி கிஞ்சந ॥ 34
- ஏகம் தாத்ரீப்பலம் தீநா ததௌ தஸ்மா அவாங்முகீ ।
தாம் த்ருஷ்ட்வா கிஞ்சநாம் தீநாம் ஸ நிஷ்கிஞ்சநவத்ஸல: ॥ 35
- உபதஸ்த்தே ரமாம் தேவீம் நாராயணகு டும்பிநீம் ।
தத: ப்ரஸந்நாம் கமலாம் யயாசே தயயாந்ர்த்ரதீ: ॥ 36
- விப்ரபத்ந்யா஽த்மஸர்வஸ்வம் தத்தம் மஹ்யமிதம் ப்பலம் ।
யத்யஹம் தயநீயோ஽ஸ்யை தத்யா தேவார்ஹஸம்பத: ॥ 37
- ஸ்துத்யா ப்ரீதா விதித்வா஽ஸ்ய ஹ்ருத்தம் க்ருபயா ரமா ।
கநகாமலகைர் வ்ருஷ்டை: கேஹமாபூரயத்ததா ॥ 38
- அஷ்டமே ஹாயநே ஸர்வவித்யாபாரங்கதோ வடு: ।
நிவ்ருத்தோ஽பூத் குருகுலாந் மாத்ருகஸ்ப்ருஷணே ரத: ॥ 39

- நதீம் விதாரகாம் கந்துமக்ஷமாம் ஜரயா ப்ரஸூம் ।
த்ருஷ்ட்வாஸ்நிந்யே நதீம் பூர்ணம் தூர்ணம் நிஜக்ருஹாந்திகம் ॥ 40
- ஏகதா சங்கரம் நத்யாமவதீர்ணம் யத்ருச்சயா ।
தத்ராகதோக்ரஹீந் நக்ரோ பாலஸ் சக்ரோச மாதரம் ॥ 41
- அம்ப ! நக்ரக்ருஹீதோஹமாயுஷோந்த: ஸமாகத: ।
க்ருஹணீயாமாசரமம் தூர்யம் ஜந்மாந்தரமிதம் மதம் ॥ 42
- நக்ராந் முக்தோத ஜீவேயம் யதிர் யாயாம் பராங்கதிம் ।
இத்யுக்தா ஸா ஷ்ணம் தத்த்யௌ க்ருத்யே தோலாயிதாந்தரா ॥ 43
- ம்ருத்யுக்ரஹாத்ஸுதம் த்ராதும் நாந்யம் மார்கமவிந்தத ।
ஸந்ந்யாஸக்ரஹணே புத்ரமநுமேநே ஹிதைஷினீ ॥ 44
- ஸந்ந்யஸ்தோஹமிதி க்ரோசந் பாலோ நக்ராதமுச்சயத ।
தீரம் ப்ராப்ய ப்ரஹ்ருஷ்டாத்மா நநாமாம்பா பதாப்ஜயோ: ॥ 45
- இத ஏவ ப்ரவ்ரஜிஷ்யே ஜநந்யநுமதஸ் த்வயா ।
சாதி மாமுத்தரே க்ருத்யே ரக்ஷேயுஸ் த்வாம் ஸுஹ்ருஜ்ஜநா: ॥ 46
- இதி ப்ரார்த்தயமாநம் தம் க்ருச்ச்ரால் லப்த்தத்ருதி: ப்ரஸூ: ।
ப்ராஹ மத்தேஹபாதே த்வம் விதத்த்யா: ஸம்ஸ்க்ருதிம் ஸ்வயம் ॥ 47
- தேஹாந்தே ஸ்மர மாம் மாத: ஸமேஷ்யாமி த்வதந்திகம் ।
விதிவத்கரணீயம் ச கரிஷ்யே வசநாத்வ ॥ 48
- இத்யுக்த்வா மாதரம் நத்வா ப்ரதஸ்த்தே திசமுத்தராம் ।
பூர்ணதீராலயகத: க்ருஷ்ண: ப்ரஸ்த்திதமாஹ தம் ॥ 49
- த்வயா மாத்ருஹிதாயேயமாநீதா த்வத்க்ருஹாந்திகம் ।
மத்த்தாமோர்மிகரைஸ் தீவ்ரம் தாடயத்யநிசம் நதீ ॥ 50
- ஸலிலீஸர் சால்யமாநம் மத்ஸுதநம் பதநோந்முகம் ।
தஸ்மாத் விதாய மத்தாம்நே ரக்ஷாம், யாஹி ஸ்வஸித்தயே ॥ 51
- இதீரிதஸ்தத்ப்ரதிமாம் அபநீயாபகாதடாத் ।
ஸத்திரே ரம்யே ப்ரதேசே தம் ப்ரத்யஸ்த்தாபயதச்யுதம் ॥ 52
- தஸ்மாஜ்ஜநந்யாஸ்ச ததோ லப்த்வாநுஜ்ஞாம் யதாந்தர: ।
ப்ரதஸ்த்தே பதி நிர்த்வந்த்வம் பாவயந்ப்ரஹ்ம நிர்குணம் ॥ 53

- குரோப் சரணஸேவார்த்தீ குர்வந்வேஷணதத்பர: ।
க்ராமாந் புராணி கஹநாந்யதீத்ய ப்ராப நர்மதாம் ॥ 54
- புரா சிதம்பரேசஸ்ய ப்ரதோஷநடநாத்ப்புதம் ।
த்ரஷ்டுமெப்ப்யாகத: கஸ்சித் பாணிநிர் நாம தாபஸ: ॥ 55
- ஸ சக்ரே ந்ருத்யதஸ்தஸ்ய டக்காநாதவிஜ்ஞும்பிதை: ।
வார்ணஜாகை: பதாபிக்யசாஸ்த்ரஸுத்ராணி புத்திமாந் ॥ 56
- அதாந்யஸ் ததஸஹாத்யாயீ நாம்நா வரருசிர் முநி: ।
வார்திகாந்யாஹ ஸுத்ரார்த்தம் விவரீதும் மஹாமதி: ॥ 57
- விஷ்ணோர் ஹி சயநம் சம்போர் நூபுரம் ச மஹீதர: ।
சேஷ: பதஞ்ஜலிரபூத் தித்ருக்ஷ: ஸ ஸபாநடம் ॥ 58
- புவம் கத: தபஸ்விந்யா கோணீநாம்ந்யா: ஸ ஸப்ராட் ।
ஸுதார்த்திந்யா: ஸவித்ரேர்க்யமர்ப்யந்த்யா: கராஞ்ஜலே: ॥ 59
- அபதத் ஸுந்தரவபு: பாலக: ஸாதிவிஸ்யிதா ।
ஸந்துஷ்டா ஸஸ்வஜே பாலம் ஸ பபூவ பதஞ்ஜலி: ॥ 60
- சிதம்பரே நடேசாநம் த்ருஷ்ட்வா ஸித்த்தோஃபவந் முநி: ।
பதஞ்ஜலிம் கருணயா ஸ்வயம் தேவ: ஸமாதிசத் ॥ 61
- பாஷ்யம் பாணிநிஸுத்ராணாம் விதாதும் வார்திகோபரி: ।
பதஞ்ஜலி: பாணிநீயஸுத்ராணாம் பாஷ்யமாதநோத் ॥ 62
- ஸ்வர்ணரங்கே மஹாபாஷ்யமுபதேஷ்டுமநா முநி: ।
சிஷ்யாந்ப்ரதீக்ஷமாணோஃபூந் நடேசேக்ஷணநிர்வ்ருத: ॥ 63
- கதாசிதாகதாந் சிஷ்யாந் ஸ ஸஹஸ்ரம் ததஸ்த: ।
வக்தும் ப்ரவவ்ருதே பாஷ்யம் ஸஹஸ்ரஸ்தம்ப்பமண்டபே ॥ 64
- மத்யே ஜுவநிகா காசித் லம்பிதா குர்வதீதிநாம் ।
நாந்யேந ஸம்லபேத் கஸ்சித் நாபகச்ச்சேத் பஹி: க்வசித் ॥ 65
- நோத்க்ஷிபேத் வா ஜுவநிகாம் ஸர்வோஃப்யவஹிதோ பவேத் ।
இத்யாதிச்ய ச்சாத்ரவர்கம் பாஷ்யம் குருருபாதிசத் ॥ 66
- அஷ்டௌ திநாந்யதீதாநி நவமேஹநி கிமப்பயூத் ।
கௌடதேசாகத: கஸ்சித் பாடமத்த்யே பஹிர் யயௌ ॥ 67

- உதக்ஷிபஜ்ஜுவநிகாம் சிஷ்ய: கர்ச்சந கௌதுகாத் ।
ஸர்வேபஸ்யந்பீமரூபம் ஸ்வகுரும் சேஷரூபிணம் ॥ 68
- க்ஷணாத் விஷாக்நிநா தக்தாந் த்ருஷ்ட்வா ஸ்வம் ரூபமாஸ்த்தித: ।
சசாப கௌடமாயாந்தம் ப்ரஹ்மரக்ஷோ பவேதி ஸ: ॥ 69
- சிஷ்யநாசாநுதப்தோத கௌடமாஹூய ஸாதரம் ।
மதநுக்ரஹ்தோ பாது மஹாபாஷ்யம் தவாந்தரே ॥ 70
- வத்ஸ மாகா விஷாதம் த்வம் சிஷ்யஸ்தே பவிதோத்தம: ।
தஸ்மை மத்க்ருதிமத்த்யாப்ய சாபாந்முக்தோ பவேத்யசாத் ॥ 71
- இத்ததம் குரோ: ப்ராப்ய வரம் கௌடோ ரக்ஷோவபுர்த்தர: ।
ரேவாதடே வடேவாத்ஸீத் ஸச்சிஷ்யாவேக்ஷணேந்முக: ॥ 72
- உஜ்ஜயிந்யாஸ் சந்த்ரசர்மாபிதோ விப்ரவடுஸ்ததா ।
அஹிச்வரமஹாபாஷ்யமத்த்யேதும் தக்ஷிணாநகாத் ॥ 73
- சாபார்தம் கௌடமுத்தத்தாத்தும் ஸ்வயம் சந்த்ரவபுர்த்தர: ।
பதஞ்ஜலி: ஸமாயாத இதி ப்ராஹு: புராவித: ॥ 74
- நிஷ்ட்டாரூபம் பசேர் ப்ரூயா இதி ப்ருஷ்ட: ஸ ரக்ஷஸா ।
பக்வமித்யாஹ தேநாஸௌ நீதஸ் துஷ்டேந சிஷ்யதாம் ॥ 75
- அத்த்யாப்ய தம் மஹாபாஷ்யம் த்யக்த்வா ரக்ஷோவபுஸ்தத: ।
கௌட ஆசாஸ்ய சிஷ்யம் தம் ப்ரதஸ்த்தே திசமுத்தராம் ॥ 76
- துரீயாச்ரமமாஸாத்ய கௌடோ யோகீஸ்வராச் சுகாத் ।
ப்ரஹ்மவித்யாமதிஜகே பதரீமத்யுவாஸ ச ॥ 77
- சந்த்ர: ஸ்ராந்தஸ் சிராதீதே: நித்ரயா மோஹமேயிவாந் ।
தம் காசிஜ் ஜீவயாமாஸ நவநீதேந கந்யகா ॥
- உவாஹ தாம் ஸ திஸ்ரோந்யா: கந்யா வைதுஷ்யமோஹிதா: ।
சத்வாரஸ் தந்யா ஜாதா: ஸர்வே வித்யாவிதோபவந் ॥ 79
- நிவ்ருத்தோப்யகமத் கௌடம் ஸ்வகுரும் பதரீஸ்த்திதம் ।
ப்ராப தூர்யாச்ரமம் தஸ்ய ப்ரஸாதாத்ப்ரஹ்மபாவதம் ॥ 80
- ஸததம் ஜய கோவிந்த பாஹி கோவிந்த மாமிதி ।
நிகதந்நந்யதோ மௌநீ கோவிந்தாக்ஶ்யாமவாப ஸ: ॥ 81

- வ்யாஸாதேசாச் சங்கரார்யமுபதேஷ்டம் த்ரயீசிர: ।
 ப்ரதீக்ஷமாணஸ்தம் யோகீ ரேவாதீரேவஸத் ஸுகம் ॥ 82
- கோவிந்த பூஜ்யபாதம் தம் அந்விச்ச்சந் சங்கரோ குரும் ।
 ததத்த்யுஷ்டகுஹாம் ப்ராப்ய விநீத: ப்ரணநாம தம் ॥ 83
- “ஸ விஷ்ணோ: சயநம், தத்த்ரே மஹீம், சம்போஸ்ச நூபுரம் ।
 பதஞ்ஜலி: ஸ ஏவாபூத், ஸ ஏவைஷ குருத்தம்: ॥ 84
- ஸர்வவேதாந்தஸித்தாந்தகோசரம் தமகோசரம் ।
 கோவிந்தம் பரமர்நந்தம் ஸத்குரும் ப்ரணதோஸ்மயஹம் ॥ 85
- இதி ஸ்துவந்தம் தம் பக்தம் ஸமாதேருத்திதோ குரு: ।
 பப்ரச்ச ப்ரணதம் கஸ்த்வமிதி வாசா தயாமுசா ॥ 86
- ந பூமிராபஸ் தேஜோ வா வாயு: கம் நேந்த்ரியாணி ச ।
 ந தத்குண: ஸுஷுப்த்யேகஸித்த்தோஹம் கேவல: சிவ: ॥ 87
- ஆகர்ண்ய சங்கரவச: ஸித்தப்ரஹ்மப்ரதர்சநம் ।
 சங்கர: சங்கர: ஸாஷாதித்யஜாநாத் ஸமாதிநா ॥ 88
- அர்ஹம் பாரமஹம்ஸ்யாய தத்ருத்த்யா சாந்த்யா புபுத்தஸ்யா ।
 விதித்வா தீக்ஷிதம் சக்ரே ஸம்ந்யாஸவிதிநா குரு: ॥ 89
- ததோ விஹிதஸம்ந்யாஸ: சங்கரோ ஜக்ருஹே குரோ: ।
 ஸர்வம் யதிவரைர் க்ராஹ்யமுபதேசம் மஹத்தரம் ॥ 90
- க்ருஷ்ணத்வைபாயநாசார்யக்ருதஸுத்ராநுஸாரத: ।
 அத்யைஷ்டோபநிஷத்வ்ருந்த தத்த்வம் தஸ்மாத் யதாவிதி ॥ 91
- அவேதீத் ப்ரஹ்மதாம் ஸ்வஸ்மிந் நாசார்யவசஸா க்ரமாத் ।
 தத்த்வமஸ்யாதிபிர் வாக்யை: அபேதத்வைதபாவந: ॥ 92
- ஸ்ரீகுரோர்சயநநங்க்கீ வஸந்நிந்துபவாதடே ।
 வார்ஷிகாம்ஸ் சதுரோ மாஸாந் நீதவாந்த்யாநயோகத: ॥ 93
- வர்ஷாஸு நர்மதாபூரோ கோரோ வார்த்திரிவாயயெள ।
 உத்க்காதயம்ஸ்தடருஹாந் மஜ்ஜயம்ஸ் சாச்ரமோடஜாந் ॥ 94
- குரௌ ஸமாதிகே ஸ்தப்த்தஜநது:காபநுத்தயே ।
 வேகநிக்ரஹணயாஸௌ ப்ரார்த்தயாமாஸ நர்மதாம் ॥ 95

- ப்ரஸந்நா நர்மதா வேகம் நிஜக்ராஹ யதார்த்திதம் ।
ப்ரவிசந்தீ சங்கரேண க்ருஹீதம் தத்கமண்டலும் ॥ 96
- ஸமாதேருத்திதோ யோகீ கோவிந்தஸ்தம் ஜகாத ஹ ।
ப்ரஹ்மஸூத்ரக்ருதம் வ்யாஸம் பகவந்தம் கதாசந ॥ 97
- விநீதோஹம் பர்யப்ருச்சம் முநீநாமத ஸந்நிதௌ ।
“ஸூத்ரிதா ப்ரஹ்மமீமாம்ஸா ச்ருதீசீஷ்பதாநுகா ॥ 98
- லக்கவக்ஷரத்வாத் ஸூத்ராணாம் விவ்ருதி: காப்யபேக்ஷ்யதே ।
யதார்த்தக்ரஹணாயைஷாம் விவ்ருதிம் க்ருபயா குரு” 99
- வ்யாஸஸ்ததாஹ மாம் ‘வத்ஸ சிஷ்யஸ்தே பவிதாநக ।
மஹோக்ரவேகாம் ஸரிதம் கும்ப்பே ய: ஸங்க்ரஹீஷ்யதி ॥ 100
- தூர்மதாநி நிரஸ்யாஸௌ ஸூத்ரபாஷ்யம் கரிஷ்யதி ।”
இத்யாதிசத் ஸ முநிராட் ஸ ச கால உபாகத: ॥ 101
- ஸௌம்ய சங்கர பத்ரம் தே ச்ருணுஷ்வ கததோ மம ।
நாராயண: பத்மபவோ வஸிஷ்ட: சக்திரேவ ச ॥ 102
- முநி: பராசரோ வ்யாஸ: க்ருஷ்ணத்வைபாயந: சுக: ।
சுகசிஷ்யா கௌடபாதா: ஏஷா குருபரம்பரா ॥ 103
- குருக்ரமாகதாம் ப்ரஹ்மவித்யாம் பதரிகாவநே ।
அத்தயகாம் கௌடபாதேப்ப்ய: தேஷாம் அந்நேவஸந்முதா ॥ 104
- தாம் த்வயி ப்ரதிபாத்யாஹம் க்ருதார்த்த: ச்ருணு மே வச: ।
கச்ச வாராணஸீம் பத்ர சிஷ்யாஸ் தத்ராதிகாரிண: ॥ 105
- போதய ப்ரஹ்மவிஜ்ஞாநம் பாஷ்யேண விசதீக்ருதம் ।
அநுக்ருஹணது தத்ர த்வாம் தேவோ வாராணஸ்பதி: ॥ 106
- இத்தமாசாஸ்ய சிஷ்யம் தம் கோவிந்தோ பதரீம் யயௌ ।
தித்ருக்ஷு: ஸ்வகுரும் கௌடம் க்ருதார்த்தேநாந்தராத்தமாநா ॥ 107
- ஸ்வகுரோரபிவந்த்யாங்க்கரிம் யயௌ காசீம் ஸ சங்கர: ।
ச்ருதீசீஷவிசாரேண காலம் தத்ராநயச்சபம் ॥ 108
- பால: கப்சிச் சோலதேஸ்யோ வேதவித் ப்ரதமாசர்மீ ।
மஹத்தித்ருக்ஷ்யா தேசாநடந் சங்கரமாசர்யத் ॥ 109

- விஜ்ஞா யார்ஹம் ஸம்ந்யஸநே சங்கரஸ் தம் யதில் வ்யதாத் ।
தம் ப்ராஹுராதிமம் சிஷ்யம் ஸநந்தநஸமாக்க்யயா ॥ 110
- கதாசித் ஸஹித: சிஷ்யை: ஆகச்ச்சந் ஜாஹநவீதடாத் ।
மத்த்யேந்த்யஜமப்ச்யத் ஸாபத்யதாரம் ச்வபிர்வ்ருதம் ॥ 111
- பாநாந்மத்தம் தமாலோக்ய கச்ச கச்சேத்யசாத் யதி: ।
ஸ ஏநமாஹ போ விப்ர கம் தூரீகீர்துமிச்ச்சஸி ॥ 112
- சேதநாச் சேதநம் வாஸந்நமயாதந்நமயம் புத ।
ச்வபசோயமஹம் விப்ர இதி கோயம் பிதாப்ப்ரம: ॥ 113
- கங்காஜலே பங்கஜலே பிம்பிதஸ்யாஹிமத்யுதே: ।
கோ பேத: ஸ்வர்ணம்ருத்பாத்ரமத்யகஸ்யாம்பரஸ்ய ச ॥ 114
- அசாரீ: சாரீரேஷு பூர்ண ஏகோ ஹி வித்யதே ।
விமுக்திபத்யாமாப்ப்யாபி மோஹ ஏவம் குதஸ்தவ ॥ 115
- இத்யப்ரதீக்ஷிதாம் வாசம் நிசம்ய ச்வபசோதிதாம் ।
விஸ்மித: ப்ராஹு தநுப்ருத்ப்ரவராத் த யதாயதம் ॥ 116
- யா ஸாக்ஷிணீ ஸ்ப்புடா ஸம்வித் ஜாக்ரத்ஸ்வப்நஸுஷுப்திஷு ।
ஸைவாஹம் ந து யத் த்ருஸ்யம் இதி ஜாநந் ஸ மே குரு: ॥ 117
- ப்ரஹ்மைவாஹமிதம் ஸர்வம் கல்பிதம் ததவித்யயா ।
விததம் ஜ்ஞாதவாந் விப்ர: சாண்டாலோ வா குருர்மம ॥ 118
- ஏவம் வதந் ததர்சாக்ரே ஸுதாப்ப்யாமுமயா ஸஹ ।
ஸ்வபரீக்ஷார்த்தமாயாதம் த்யக்தாந்த்யஜதநும் சிவம் ॥ 119
- ஸ்துவந்தம் தம் நதம் ப்ராஹு ஸ்லாக்யம்ஸ் தத்வச: சிவ: ।
விதிதச்ச்ருதிசீர்ஷோஸி குருபநிஷதாம் ததா ॥ 120
- வ்யாஸப்ரணீதஸூத்ராணாம் பாஷ்யம் யுக்திபுரஸ்க்ருதம் ।
நிரஸ்ய தூர்மதானீதி ஸமாதிச்ய திரோததே ॥ 121
- அதிகம்ய ஸ விச்வேசாநுக்ரஹம் பாஷ்யநிர்மிதௌ ।
ஸ்த்திதம் பதர்யாம் கோவிந்தபூஜ்யபாதமுபாகமத் ॥ 122
- தத்திஷ்டஸ் தத்குரும் கௌடம் குஹாஸம்ஸ்த்தம் ப்ரணம்ய ஸ: ।
குர்வம்ஸ் தயோர் வரீவஸ்யாம் தாபஸை: ஸமமாவஸத் ॥ 123

- வ்யாஸதாத்தர்யபரிதம் ஸ்ருதீசீர்ஷண்யதர்சநம். |
கோவிந்தாப்ப்யர்த்திதோ கௌட: தஸ்மா உபதிதேச ஹ || 124
- ஆதிஷ்டோ கௌடபாதேந ப்ரஸ்தாநத்ரிதயே ததா |
நிர்மமே சங்கரோ பாஷ்யம் குர்வோ: ப்ரீதிம் ஸமாவஹந் || 125
- கௌடபாதஸ்தத: ப்ரீத: ப்ரசிஷ்யம் பாஷ்யகாரிணம் |
லோகசங்கரணே சக்தம் ஸமாசாஸ்த ஜகத்குரும் || 126
- சங்கராசார்யநாம்நா தம் பகவத்பாதஸம்ஜ்ஞயா |
ஜகத்குரும் த்ரிகாலஜ்ஞா: துஷ்டுவுஸ் தத்ர ஸங்கதா: || 127
- சங்கரோத்த்யாபயாமாஸ சிஷ்யாந் க்ரந்தாந் ஸ்வநிர்மிதாந் |
தேஷாம் ஸ்ரேஷ்டோ குரௌ பக்த்யா விரராஜ ஸநந்தந: || 128
- தம் த்ரிரத்த்யாபயாமாஸ க்ரந்தாந் ப்ரீதோ யதீச்வர: |
ஸுஹ்ருத் ஸமோபி ஹி குருர் பஜதோபி ப்ரஸ்ததி || 129
- தத்ர தத்த்வமவிஜ்ஞாய ச்சாத்ரா ஆஸந்நஸுயவ: |
கதாசிதபரே கங்காபாரேதிஷ்டத் ஸநந்தந: || 130
- ஆஹுதோ குருணா சீக்ரமேஹீத்யோகமசிந்தயந் |
அவாதரந் நதீம், ஸா தம் பத்ஸமர்த்தரே பதே பதே || 131
- ததப்யகணயந்நேத்ய குரோ: பாதாவுபாஸ்ப்ருசத் |
ஸர்வே தேஸுயவ: சிஷ்யா நமிதாஸ்த்ரபயாஸ்பவந் || 132
- தத: ப்ரப்ருதி தம் ப்ரேம்ண பத்மபாதம் ப்ரதுஷ்டுவு: |
அந்யாத்ருசீ தஸ்ய பக்திரித்தம் ப்ரக்யாபிதா ததா || 133
- த்விஜ: கஸ்சித் வ்ருத்த்வயா: தத்ராகச்சஜ்ஜகத்குரௌ |
ப்ராஸ்தாவீத் வ்யாஸஸுதிரேஷு ஸம்சயாந் ஸ்வாந் ஸயுக்திகம் || 13
- தாநஸௌ சமயாமாஸ ஹேதுபி: ஸுபுரஸ்க்ருதை: |
வாதே பஹுதிநவ்யாப்தே ப்ரணிதாநேந பத்மபாத் || 135
- சங்கர: சங்கர: ஸாஷ்ணாத் வ்ருத்தோ வ்யாஸோ ஹரி: ஸ்வயம் |
இதி விஜ்ஞாய ஸம்ஹ்ருஷ்ட: ப்ராஞ்ஜலி: ஸமுபேத்ய தெள || 136
- பகவந்தௌ ஸுத்ரபாஷ்யக்ருதௌ வாம் ப்ரணமாம்யஹம் |
இதீரயந் நநாமாச சங்கரோபூத் ஸுவிஸ்மித: || 137

- க்ருதாஞ்ஜலிஸ் ததோ வ்யாஸமுபதஸ்த் தே ச சங்கர: |
 தமுவாசாதிஹ்ருஷ்டாத்மா வ்யாஸஸ் துஷ்டோஸ்மி சங்கர ! 138
- கீதாஸுத்திரோபநிஷதாம் பாஷ்யம் விரசிதம் த்வயா |
 யுக்தம் கோவிந்தசிஷ்யஸ்ய தத் ப்ரக்க்யாபய ஸர்வத: || 139
- ப்ரஹ்மணூமதோ பூயஸ்த்வாமாசாஸே யதீச்வர |
 ஜந்மநாஷ்டவயஸ்கஸ்த்வம் யதி: ப்ராபோஷ்டவத்ஸராந் || 140
- புந: ஸமா: ஷோடசாயுரஸ்து தே விச்வபூதயே |
 ஸர்வதந்த்ரஸ்வதந்த்ரஸ்த்வம் தத்த்வம் போதய விஸ்தராத் || 141
- இத்தம் லப்த்வாஸ்யுஷோ தைர்க்க்யம் வ்யாஸாச் சங்கரதேசிக: |
 ப்ரதஸ்த்திவாந் திசி விதிச்யத்வைதம் போதயந் புதாந் || 142
- காலஃஸம்பவ: கஸ்சித் விஷ்ணுசர்மாபிதோ வடு: |
 ஸஹாத்த்யாயீ சங்கரஸ்ய தமந்விச்சந்நுபாஸதத் || 143
- ப்ரார்த்தயாமாஸ சிஷ்யத்வேநாத்மநோ க்ரஹணம் வடு: |
 தத்வா ஸ்ரீசித்ஸுகாக்யாம் தம் யதிம் சக்ரே யதீச்வர: || 144
- சீதார்த்திதம் ஸ கோவிந்தக்ருநம் பரிசரந் ஹிமே |
 தப்தோதகம் ப்ரார்த்தயத சிவம் சந்த்ரகலாதரம் || 145
- தப்தோதலஹரீம் சம்பு: ப்ராவர்த்தயததாந்திகே |
 கோவிந்த: சங்கர: சிஷ்யா: சீதபாதாம் தயாத்த்யஜந் || 146
- கதாசிச் சங்கரம் ஸ்வப்நே ஜகாத ஹரிர்ச்யுத: |
 மூர்திர் மதீயா கங்காயாம் மக்நாஸ்த்யுத்த்ர தாம் யதே || 147
- பூஜயஸ்வேதி தஸ்யோக்திமாகர்ண்ய ச ததாஸ்கரோத் |
 தஸ்யாலயம் காரயிதும் சிந்தயந்நத சங்கர: || 148
- மாத்ரா ப்ரேஷிதமத்ராஷீதக்நிசர்மாபிதம் த்விஜம் |
 ஆர்யாம்பா ஜரயா ஜீர்ண த்வாம் ஸ்மரந்த்யநிசம் க்ருசா || 149
- தித்ருக்ஷதே த்வாம் தத்தத்தம் ப்ரதீச்சைதந் மஹத் வஸு |
 இத்தம் நிவேதயந் ஸத்ய: பபாத குருபாதயோ: || 150
- சங்கர: காரயாமாஸ தத்தநேநாலயம் ஹரே: |
 ந்யயுங்க்த சாக்நிசர்மாணம் நியதம் பூஜநே ஹரே: || 151

- பதம்பாதம் ஸமாதிச்ய விஸ்தாரயிதுமாலயம் ।
ஸ்ம்ருதோ மாத்ரா தத: ப்ராகாத் காலடம் ககநாத்வநா ॥ 152
- நநாம மாதரம் தஸ்யாஸ் தாபம் ஜஹ்ரே ஸமாகமாத் ।
உபாதிசத்ப்ரஹ்ம தஸ்யை பரமம் யந்ந ஸாஃவிதத் ॥ 153
- அந்த்யகாலஸ்ம்ருதீம் தஸ்யா: சிவவிஷ்ணவபிதேஃபரே ।
ப்ரஹ்மணி வ்யததாதத்தீர: ஸ்திராம் ஸ்தோத்ரைர்மநோஹரை: ॥154
- பச்யந்தீ ஸகுணம் ப்ரஹ்ம ஸத்யஸ் தத்பூயமாபிதா ।
யோககம்யம் பதம் ப்ராப மாதா யதிவரஸ்ய ஸா ॥ 155
- யதாப்ரதிச்ருதம் மாதூரந்திமேஷ்டிம் விதாய ஸ: ।
புநஸ்ச தீர்தாநடிதும் ப்ரயாகம் ப்ராப சங்கர: ॥ 156
- கலிந்தஜஹ்நுஸுதயோ: ஸரஸ்வத்யாஸ்ச ஸங்கமே ।
ஸஸ்நௌ ஸ ப்ரஹ்மயஜநஸ்த்தலே தாம் ஜநநீம் ஸ்மரந் ॥ 157
- அத்ராந்தரே ஸுதந்வாக்ய: ஸௌராஷ்ட்ரோ வைதிகாத்தபத: ।
ச்யுத: ப்ரவிஷ்ட: ஸமயம் ஜைநம் ராஷ்ட்ரமசாந் ந்ருப: ॥ 158
- குமாரிலோ விப்ரவரோ ஜைநாந் விப்ரத்விஷ: ஸுதீ: ।
ஜிகீஷுஸ் தந்மதம் போத்ததும் வர்த்தமாநம் ஜிநம் ச்ரயந் ॥ 159
- ஜைநவேஷேண ஸித்தத்தாந்தம் ச்சந்ந: ஸம்யகதீதவாந் ।
ஜ்ஞாதரந்த்ரைர் ஜிநை: க்ருத்ததை: பாதிதஸ் துங்கஸௌதத: ॥160
- யதி வேதா: ப்ரமாணம் ஸ்யுரக்ஷத: ஸ்யாம் பதந்நத: ।
இதி காயந் பபாதாஸ்ய சக்ஷரேகம் பரிக்ஷதம் ॥ 161
- யதி ப்ரமாணமீத்யேவம் ஸம்சயாந் மே ததாஃபவத் ।
இதி ஸம்ஸ்தம்ப்பயம்ஸ்சேதோ நிரகாந் நீருஜஸ்தத: ॥ 162
- ஜித்வா ஜைநாந் விவாதேஷு விதுஷா ந்ருபஸம்ஸதி ।
ஸ்தாபித: கர்மமார்குஸ்ச ச்ரௌத: ஸ்திரதரோ யதா ॥ 163
- ஏகாக்ஷரோபதேஷ்டாபி குருர் ஜைந: ஸ்வசாஸ்த்ரத: ।
தஸ்மை த்ருஹ்யந்நகரவம் பாபம் தஸ்ய ந நிஷ்க்ருதி: ॥ 164
- இதி லோகஹிதம் க்ருத்வாஃப்யசாந்தம் தஸ்ய மாநஸம் ।
துஷாநலப்ரவேச: ஸ்யாந் நிஷ்க்ருதிஸ் த்வித்யசிந்தயத் ॥ 165

- ச்ரௌதஸந்மார்கரக்ஷார்த்தம் குஹாம்சேந குமாரில: ।
 ஜாத: ஸ்வதுஷ்க்ருதம் மார்ஷ்டும் ப்ராயஸ்சித்தம் ஸ்வயம் வ்யதாத் ॥
 ஸசிஷ்ய: சங்கரோ மந்தம் தஹ்யமாநம் துஷாக்நிநா ।
 தீரம் குமாரிலம் ப்ராப தச்ச்சிஷ்யை: ஸாச்ருபிர் வ்ருதம் ॥ 167
- புண்யை: புராதநைரேவ த்ருஷ்டஸ் த்வம் பகவந் மயா ।
 சாந்த்யை ப்ராக்க்ஸரிதாகஸ்ய ப்ராவிஷ்டமநலம் புத ॥ 168
- இத்த்யூசிவாம்ஸமாசார்யோ பட்டமாஹ குஹாம்சஜம் ।
 வ்ரதம் சரஸி லோகஸ்ய சிஷ்யாயை நாஸ்த்யகம் த்வயி ॥ 169
- த்வாம் ஜீவயாமி மத்ப்பாஷ்யே பவ்யம் ரசய வார்திகம் ।
 தமாஹ பட்ட ஆரப்த்தம் வ்ரதம் த்யக்தும் ந பாரயே ॥ 170
- மகதேஷ்வஸ்தி சாஸ்த்ரஜ்ஞோ விச்வரூபோ க்ருஹாச்ரமீ ।
 மத்தோதிக: சாஸ்த்ரபதே ப்ரேஷ்ட்ட: சிஷ்யேஷு யாஹி தம் ॥ 171
- விதேஹி வசகம் தேந வார்திகம் காரயாச போ: ।
 உபதிச்யா முழூர்ஷோர்மே விச்வேச இவ தாரகம் ॥ 172
- ததேதி தஸ்மை ஸ ப்ரஹ்மோபாதிசத் ப்ரஹ்மதாம் கதே ।
 தஸ்மிந்யயெள விச்வரூபம் தித்ருக்ஷார் மகதாந் ப்ரதி ॥ 173
- அத்ராஹூர் ப்ரஹ்மஸதநே தூர்வாஸா வேதமத்த்யகாத் ।
 ஸ்வரேஸ்க்கலத்ஸ தம் வாணீப்ராஹஸத் ப்ரஹ்மஸம்மதா ॥ 174
- சசாப தாம் முநி: க்ருத்த்தோ மாநுஷீபவிதும் ததா ।
 ப்ரஸாதிதோ கிராம் மாத்ரா சாபமோக்ஷமுதையத் ॥ 175
- சம்போராசார்யவர்யஸ்ய தர்சநாத் ஸேவநாதிதி ।
 ஜஜ்ஞே வாணீ பாரதீதி சோண்றதீரே த்விஜாத்மஜா ॥ 176
- ப்ரஹ்மா ஜஜ்ஞே ஹராதேசாத் விச்வரூப இதி த்விஜ: ।
 ஹிமயித்ராத் காந்யகுப்த்ஜேந் தேவஸந் ஸ குமாரிலாத் ॥ 177
- ச்ரௌதவித்யாமதிஜகே ச்ரௌதகர்மரதோபவத் ।
 தயோர்விவாஹ: ஸமபூத் சீலவித்யாநூரூபயோ: ॥ 178
- தெள த்ரஷ்டும் சங்கர: ப்ராகாத் புரீம் மாஹிஷ்மதீம் ப்ரதி ।
 பஞ்ஜரேஷ்வபிதோ பத்த்தை: வேதபாடநதத்பரை: ॥ 179

- க்ருதசாஸ்த்ரப்ரஸங்கைஸ்ஸ கீரை: ஸந்நாதிதாங்கணே ।
மஹதி பூநீமதி க்ருஹே பாடசாலாசதாந்விதே ॥ 180
- ப்ரதீக்ஷமாணமதிதீந் விச்வரூபம் ததர்ச ஸ: ।
பிக்ஷவேத்ருஷ்டபூர்வாய பிக்ஷாம் ஸமுபகல்ப்ய ஸ: ॥ 181
- ஹஸ்தே யதேரதாந்நீரம் நாததே யதிரர்பிதம் ।
தேநோத்விக்நம் விச்வரூபம் யதிராஹ மஹாமதி: ॥ 182
- யதி தத்யா வாதபிக்ஷாம் ஸ்வீஞர்யாம் போஜ்யமர்பிதம் ।
விப்ரஸ்தமாஹ குதுகீ கோ மத்த்யஸ்த்தஸ்ஸ க: பண: ॥ 183
- ஹைத்ராசர்மாப்ப்யுபகம: பனோ மத்த்யே ச பாரதீ ।
இத்யாஹ சங்கரஸ் தச்ச ஸம்மேநே விப்ரபுங்கவ: ॥ 184
- சக்ரதுர் போஜநே வ்ருத்தே உபௌ ஸுமநஸௌ கதாம் ।
இதோ யதிஸ் ததோ பர்தா ந ஸ்யாம் பக்ஷாந்தராசீரிதா ॥ 185
- இதி ஸாக்ஷயே வ்ருதா வாணீ ஸுமமாலே ததௌ தயோ: ।
மாலா யேந த்ருதா ம்லாயேந் மந்தவ்ய: ஸ பராஜித: ॥ 186
- இதி க்ருத்வா நிஸ்ஸயம் ஸா க்ருஹக்ருத்த்யே ரதாந்பவத் ।
ஷட் திநாநி வ்யதீதாநி தயோர் விவதமாநயோ: ॥ 187
- ஸஸ்மிதாநநபத்மௌ தெள ப்ரகல்பௌ ப்ரதிபாந்விதௌ ।
உத்தரோத்தரயுக்தீநாமபூதாம் கண்டநே படு ॥ 188
- ந பீஸ்சிந்தாதவா ரோஷோ ந வாகுக்ரா தயோரபூத் ।
ஸப்தமே திவஸே விப்ரோ யத்யுக்தீநாம் நிபர்ஹணே ॥ 189
- ஸ்வோக்தே: ஸமர்த்தநே சாபி நாசக்நோத் யத்நவாநபி ।
பர்துர் கலகதாம் மாலாம் ம்லாயந்தீம் வீக்ஷய பாரதீ ॥ 190
- ந்யமந்த்ரயதுபே பைக்ஷயே ஜாநாநா ஸ்வபதிம் ஜிதம் ।
துர்வாஸஸ்ஸாபதோ முக்தா ததோ பேஜே ஸ்வகம் வபு: ॥ 191
- தாம் ப்ரணம்ய யதீசாந: ப்ரார்த்தயாமாஸ பாரதீம் ।
ஸ்த்தானேஷு ஸம்ர்யமாணா த்வம் ஆவிராஸ்வ சுபைஷிணீ ॥ 192
- ததேதி ஸம்ஸ்ருதவதீ யயௌ வாணீ ஸ்வகம் பதம் ।
ஸதாசார வயோ வித்யாஸ்பிஜாத்யாதி விஜ்ஞும்பிதே ॥ 193

- அஹந்தாமமதே த்யக்த்வா விப்ர: சங்கரமாச்ரயத் ।
 “தபோ பஹவசரம் பூர்வமத்ய லப்த்தம் ஹி தத்ப்பலம் ॥ 194
- அந்யதா ஜகதீஸேந ஸ்வீக்ருதிர்மே கடேத கிம் ।
 வ்ருணேமி சரணம் ப்ரஹ்மந் த்வத்பாதாவநுஸாதி மாம் ॥ 195
- இத்யர்த்திதோதீக்ஷயத் தம் ஸம்ந்யாஸேந யதீச்வர: ।
 ஸுரேச்வர இதி க்க்யாத: ஸ பபூவ தராதலே ॥ 196
- பைரவோபாஸக: கஸ்சித் ஸித்திகாம்ஷீ த்ருடவ்ரத: ।
 கபாலம் மூர்த்தகம் ஹயேகீபூதம் ஜாயேத யோகிந: ॥ 197
- ப்ரஸீதேத் பைரவோ தேவோ பலேஸ் தஸ்ய ஸமர்ப்ணாத் ।
 சங்கரோயம் ஹாயோகீ பவிதா பலிருத்தம்: ॥ 198
- இத்யேவம் சிரமாலோச்ய ஸமயம் ப்ரதிபாலயந் ।
 சங்கரம் பரிசர்யாபிஸ்தோஷயாமாஸ க்ருத்யவித் ॥ 199
- கஸ்ருஷயாஸ்திப்ரஸந்நம் குருமாஹ ஸ பைரவ: ।
 தித்ஸே பலிம் பைரவாய தத்யாசே பவத: சிர: ॥ 200
- தத் ஸ்ருத்வா சங்கரஸ் துஷ்டோ வபுர் தத்யாம் ஹி யாசித: ।
 இதி நிஸ்சித்ய தம் ப்ராஹு நய மாம் விஜநம் வநம் ॥ 201
- பரைரவிதிதஸ் தத்ர ஸம்விதேஹி ஸமீஹிதம் ।
 இத்யாதிஷ்டோ வநம் நீத்வா தமுபாஸ்ய ச பைரவம் ॥ 202
- ச்சேத்த்யம் ஸமாததே கட்கம் சிர: சங்கரகந்தராத் ।
 ததக்ஷணே பத்மபாதோபி குருஸந்தர்சநோத்ஸுக: ॥ 203
- அத்யாயத்த்ஸ்வகுரும் ஜ்ஞாத்வா வ்ருத்தம் ரோஷவசங்கத: ।
 ந்ருஸிம்ஹ தேஜஸாஸவிஷ்டோ வநமார்காத் த்வராந்வித: ॥ 204
- பைரவோபாஸகம் தத்ருத்வா ஹநநாயோத்யதோபவத் ।
 ப்ரஸாதித: சங்கரேண தம் முமோசாத ஸாதகம் ॥ 205
- ப்ரணதம் ஸாதகம் வீக்ஷ்ய சங்கர: ஸித்திமுத்தமாம் ।
 தஸ்யாநுஜக்ருஹே யோகீ ந்ருஸிம்ஹஸ்ய ப்ரஸாதத: ॥ 206
- அஹோபிலகிரேரக்ரே புண்யாரண்யே கதாசந ।
 ஸநந்தநஸ்சாரோக்ரம் ந்ருஸிம்ஹமநுநா தப: ॥ 207

- பஹுபிர் வத்ஸரை: ஸித்திர் ந ப்ராப்தா மந்த்ரஜாபிநா ।
தம் பப்ர்ச்சாகதஸ் தத்ர கிராத: க்லிஸ்யஸே குத: ॥ 208
- கோ வாஃத்ர ம்ருக்யதே வித்வந்நிதி ப்ருஷ்டோப்ரவீத்த்விஜ: ।
கஸ்சித் ஸிம்ஹமுக: கண்டாததோ மர்த்யவபுர் மயா ॥ 209
- ம்ருக்யதே஽த்ர வஸந் ஸோஃபி நாயாத்யக்ஷிபதம் மம ।
யத்யஸ்த்யத்ர ம்ருகோவஸ்யமாநேஷ்யே மா க்ருதா: ஸ்ரமம் ॥210
- இதீர்யந் ஷ்ணுதேவ ப்ரவிசந்ஸ வநாந்தரம் ।
நிபத்த்ய காடம் ந்ருஹரிம் லதாபிஸ் தத்புரோ ந்யதாத் ॥ 211
- மநோவாசாமகம்யஸ் த்வம் வநேசரவசே கதம் ।
அபூரித்யத்புதாவிஷ்டஹ்ருதா விஜ்ஞாபிதோ விபு: ॥ 212
- அமுநைகாக்ரசித்தேந த்யாதோ ஽ஹமபஹிர்ந்த்ருசா ।
கிம் சிந்தயா தே தபஸா ப்ரிய இத்யாஹ தம் ஹரி: ॥ 213
- ப்ரஸந்நோ ந்ருஹரிஸ்தஸ்ய ஸதா ஸந்நிஹிதஸ் தநௌ ।
நாபேக்ஷதே ஸ்மரணமப்யவ்யாஜகருணோ விபு: ॥ 214
- தத: பத்மபதா ஸாகம் பதரீம் ப்ரத்யகாத்ருரு: ।
விலோக்ய முமுதே ரம்யாம் பதரீசாலயச்ச்சவிம் ॥ 215
- கேரலியாம்ஸ்தத்ர பூஜாவிதாநாய ஸமாதிசத் ।
கதாசித் தத்ர ஹைமாத்ரௌ சரந்தம் ஜாஹநவீதடே ॥ 216
- ஸிஞ்சந்தம் ஷ்ரீவாராசிவீஸ்த்ருசவீக்ஷிதை: ।
யோகீசாநம் கௌடபாதம் த்ருஷ்ட்வா தம் ப்ராணமத் குரு: ॥ 217
- தஸ்யாசிஷாபாஸ்தமோஹ: சித்தத்த்வஸ்ப்பூர்திமாம்ஸ் ததா ।
த்த்யாயம்ஸ் தம் பரமாசார்யம் வநமத்த்யம் ப்ரவிஷ்டவாந் ॥ 218
- தத்ர நித்த்யாயதஸ் சேதோ லக்நமாத்யே குருத்தமே ।
வடத்ருமதலாஸீநே த்த்யாத: ஸோஃப்யாவிராஸ்த ஹ ॥ 219
- மௌநவ்யாக்யாப்ரகடிதபரததத்த்வாநுபூதிதம் ।
வவந்தே தக்ஷிணமூர்திம் ஆத்மதத்த்வப்ரபாஸகம் ॥ 220
- ஸ்துவந்தம் தம் பரேசானோ தீக்ஷயாமாஸ முத்ரயா ।
பத்ரயா, குருதிஷ்டம் தத் ப்ரஹ்ம தத்ஹ்ருத்யபாஸத ॥ 221

- அந்தர்ஹிதே பகவதி தக்ஷிணஸ்யே தத: ப்ரயாந் ।
நேபாலாதீநதிக்ரம்ய தத்தாச்ரமமவாப ஸ: ॥ 222
- ஸ்வச்சந்தசாரீ ஸர்வத்ர ஸ்வேச்சசாகலிதவிக்ரஹ: ।
தத்தஸ் தமாநயத் யோகீ கைலாஸம் கிரிமுத்தமம் ॥ 223
- பார்வதீஸ்கந்தநந்த்யாத்யை: ஸேவிதம் பரமேச்வரம் ।
விஸ்மயாவிஷ்டஹ்ருதயோ ததர்ச கிரிசம் யதி: ॥ 224
- ப்ரணமந்தம் யதில் ப்ராஹ ப்ரேம்ண ஸ பரமேச்வர: ।
மதம்சதஸ் த்வம் ஜாதோஸி புவி சாத்வைதபோதக: ॥ 225
- ஏதத் ப்ரதிக்ருஹாண த்வம் லிங்கபஞ்சகமாதராத் ।
பூஜயைதாநி விதிநா ப்ரயதோ விச்வபூதயே ॥ 226
- சங்கரோ மோதபரித: ப்ரணம்ய பரமேச்வரம் ।
க்ருஹீத்வா பஞ்ச லிங்காநி தத்தஹஸ்தாவலம்பந: ॥ 227
- தத்தேந ஸஹ ஸம்ப்ராப க்ஷணத் பதரிகாவநம் ।
தத்தேநாநுக்ருஹீத: ஸ ப்ரதஸ்தே திக்ஜயேச்ச்யா ॥ 228
- கேதாரேசம் மஹாகாலம் ஸோமேசம் ப்ரணவேச்வரம் ।
த்ரயம்பகம் குஸ்ருணேசாநம் நாகநாதம் பிஷ்க்ப்திம் ॥ 229
- பீமேசம் ச ப்ரணம்யாத க்ரமாச் சரீசைலமாகமத் ।
கஞ்சித்காலமுவாஸாத்ர மல்லிகார்ஜுந ஸேவக: ॥ 230
- ஸித்திஷ்ணேத்ரே பரிசரந் யோகிநோத்ர தபஸ்யத: ।
விந்தந்நாத்மதியம் லீநாம் ஸமாநெள நிர்விகல்பகே ॥ 231
- சுத்தாம் மதிக்ருதைர் தோஷை: அலிப்தாம் வ்யசரத் தத: ।
அங்கே நிதாய ஸ்வஸூதம் வ்யஸூம் ப்ராஹ்மணதம்பதீ ॥ 232
- உபஜக்மதுராசார்யம் த்ருஷ்ட்வா நெள தயயா த்ருத: ।
ஜகத்த்ரயீரக்ஷணய தீக்ஷிதோ ஽ஜீவ்யந் ம்ருதம் ॥ 233
- ரௌப்பயபீடே துலுக்ராமே சந்த்ரேச்வரமதாநமத் ।
ஆஸீத் ப்ரபாகரோ நாம ஸுபுத்திர் யஜ்வநாம் வர: ॥ 234
- ஸுதஸ்தஸ்யாபவந் மாரோ ஸுபேண க்ஷமயா மஹீ ।
ஜடோ தியா ந ச்ருணுதே ந வக்த்யத்தி பிபத்யபி ॥ 235

- தம் பிதா தநயம் முக்தம் ப்ரணிபாத்ய குரோ: புர: |
ப்ரார்த்தயாமாஸ விநத: ஸுதஜாட்யாபநோதநம் || 236
- கஸ் த்வம் கிமேவம் ஜடவத் பாஸீத்யுக்த: ஸ பாலக: |
ப்ரத்யவாதீத் ஜடோ நாஹம் வபுரேதந்மதம் ஜடம் || 237
- மத்ஸந்நிதௌ சேதநவச்சேஷ்டதே நாத்ர ஸந்திஹே |
தேநோக்தமிதி சித்ரூபம் கரஸ்த்தாமலகீஸமம் || 238
- ச்ருத்வா விஸ்மயமாபுஸ்தே ப்ரபாகரமுகா த்விஜா: |
ஊசே குருஸ் தத்பிதரம் நாயம் வஸ்துமிஹார்ஹதி || 239
- தேஹே஽ஹந்தா ச கேஹாதௌ மமதா நாஸ்ய வித்யதே |
விநோபதேசம் தத்த்வாநி வேத்தி ப்ராக்தநஸம்ஸ்க்ருதே: || 240
- அதோ மச்சிஷ்யதாம் யாது யதிர் மாமநுகச்சது |
இத்யாதிச்ய த்விஜம் பாலம் ஹஸ்தாமலகஸம்ஜ்ஞிதம் || 241
- ஸம்ந்யாஸவிதிநா க்ருத்வா தீக்ஷிதம் ப்ரயயௌ தத: |
அப்த்திதீரே சங்க்ரமணாத் ரௌக்ஷ்யாதத்யுபவேசநாத் || 242
- பகந்தரோ நாம கதோ குருராஜமபீடயத் |
கஸ்சித் விநேயோ கிர்யாக்க்ய: க்ஸ்ருஷாம் ச்ரத்த்யா குரோ: || 243
- ஆதநோத் ரக்தஸம்ஸிக்தவஸ்த்ரஸம்சோதநே ரத: |
ச்ராந்தாசார்ய பதாம்போஜ ஸம்வாஹநபராயண: || 244
- குரூபதிஷ்டம் நோ வேத்மி யதாந்ய இதி சிந்தயா |
வ்யதிதோந்த: ஸதா தீநோ ந தத்வ்யக்தம் வதத்யபி || 245
- கதாசித் கதவத்யஸ்மிந் வாஸ: சோதயிதும் குரு: |
உபதேஷ்டுமதாஸந: ப்ரத்யைக்ஷத ததாகமம் || 246
- ந ஸேஹிரே விலம்பம் தம் சிஷ்யா யே பூர்வமாகதா: |
நாதிகார்யபி சாஸ்த்ரேஷு மந்ததீ: கிம் ப்ரதீக்ஷ்யதே || 247
- இத்யூகுஸ் தே ரஹோந்யோந்யம் கர்வாத்ப்பித்திமதர்சயந் |
குருஸ்தேஷாம் கர்வஹருத்யை ஸஸ்மார மநஸா கிரிம் || 248
- குதோ ஽ப்யந்தர்விஸ்ப்புரந்த்யாந்மாத்யா சித்கலயா பலாத் |
ப்ரேரித: ஸ கிரிர் ந்த்யா: ப்ராப ஸ்வகுருஸந்நிதிம் || 249

- உச்சைஸ் சுக்ரோச சரணம் பவ சங்கர தேசிக ।
பவ ஏவ பவாந் மோஹமஹாஜலதிதாரண: ॥ 250
- குரு சாஸ்த்ரவிதம் ஜீவேச்வரபேதவிவேசகம் ।
அதிதீநம் பாலய மாம் விபாஸி ஹ்யஹிமாம்சுவத் ॥ 251
- விதிதா ந கலா காபி விதேஹி ஸஹஜாம் க்ருபாம் ।
இதி காயந்நப்ப்யதாவத் சரண்யமநகம் குரும் ॥ 252
- தத்த்ருஷ்டவந்தஸ்தே சிஷ்யா விஸ்மயாத் பித்திதாம் கதா: ।
சிராததிகதப்ரஜ்ஞாஸ் தத்யஜூர் துஷ்டபாவநா: ॥ 253
- தோடகாக்க்யேந வ்ருத்தேந குருமஸ்தௌத் யதோ கிரி: ।
தோடகம் தத்ப்ரகரணம் ப்ரதிதம் தோடகோப்யஸௌ ॥ 254
- பகந்தராந் மோசயிதும் ப்ரார்த்திதௌ குருணாஸ்விநௌ ।
நீருஜம் சக்ரதூர் ஹஸ்தஸ்பர்சாத் தம் ச ஸுதாமுச: ॥ 255
- கதாசிச்சங்கர: ஸ்வீயபாஷ்யோக்தாநுக்த்தசிந்தநே ।
ஸமர்த்தம் வார்திகம் கர்தும் ஸந்திதேச ஸுரேச்வரம் ॥ 256
- பூர்வம் கர்மைகதானோ ஽யம் கதாசிச் சாஸ்த்ரவிப்லவம் ।
குர்யாத் தத் பத்மபாதோத்ர டகாகாரோ பவத்விதி ॥ 257
- விநேயை: ஸ்வை ரஹஸ்யுக்தஸ் சிகிதே ஽வகதாந்தர: ।
ஸ்வதந்த்ரம் ரசய க்ரந்த்தம் ப்ரஹ்மதத்வப்ரகாசகம் ॥ 258
- யதா ஸ்யாத் ப்ரத்யயோமீஷாம் த்வயீத்யாஹ ஸுரேச்வரம் ।
ஸுரேசோ நைஷ்கர்ம்யஸித்திம் ஆர்பயத்குருபாதயோ: ॥ 259
- சிஷ்யேப்ப்யோதர்சயத் தம் ஸ: தே ஽பவந் நஷ்டஸம்சயா: ।
பத்மபாத: ஸூத்ரபாஷ்யடகாம் க்ருத்வா குரோ: புர: ॥ 260
- வாசயாமாஸ தாம் பஞ்சபாதாவதி ச ஸோ ஽ச்சுணோத் ।
பத்மபாதஸ் தீர்த்தயாத்ராமதநோத் குருஸம்மத: ॥ 261
- காண்வதைத்திரசாகோபநிஷத்பாஷ்யேத வார்திகம் ।
கர்தும் ப்ரசோதயாமாஸ குரு: ப்ரேஷ்ட்டம் ஸுரேச்வரம் ॥ 262
- அநிவார்யா குரோராஜ்ஞா ஸுரேசஸ் தத்ததா ஽கரோத் ।
மத்த்யேகவேஜாபூரம் ஜம்புகேசபதம் கத: ॥ 263

- பத்மபாந் மாதுலக்ருஹம் ப்ரர்ப்தவாந் மார்கமத்த்யகம் ।
ஸம்பந்நாயாம் ச பிஷாயாம் மாதுலாய ப்ரதர்சிதா ॥ 264
- தேந பாஷ்யே க்ருதா டகா ஸமந்யூர் மாதுலோஃபவத் ।
த்ருஷ்ட்வா தத்ஸம்மதம் கர்மமார்கம் தத்ர நிராக்ருதம் ॥ 265
- அஜாநந் ஹ்ருத்கதம் தஸ்ய தஸ்மிந் நிக்ஷிப்ய புஸ்தகம் ।
பத்மபாதோ ஃகமத் ஸேதும் புண்யதீர்த்தநிஷேவக: ॥ 266
- அதஹந் மாதுலஷ்டகாம் ஸக்ருஹாம் ஜாதமத்ஸர: ।
நிவ்ருத்தம் ஸேதுயாத்ராதோ க்ருஹம் தக்தம் ந்யவேதயத் ॥ 267
- க்ருஹதாஹாத் பஹுகுணம் சோசந் புஸ்தக்ஷயே பஹி: ।
பத்மபாதஸ்து மேதாவீ ஜ்ஞாத்வா தக்தம் ஸ்வபுஸ்தகம் ॥ 268
- நாதீவ சிகிதே டகாம் ஸ்ம்ருத்வா தாம் பூர்வநிர்மிதாம் ।
ஸமாரேபே புந: கர்தும் தீரோ குருமநுஸ்மரந் ॥ 269
- கரம் பைக்ஷ்யே ஸமாவேச்ய மாதுலோஃதாத் விசங்கித: ।
தேந நஷ்டா ஸ்ம்ருதிரபூத் குண்ட்டிதா விசயாப்லுதா ॥ 270
- ஸத்யஸ் ஸ மாதுலக்ருஹாந் நிவ்ருத்தோ குருமப்ப்யகாத் ।
ந்யவேதயத் குரும் வ்ருத்தம் ஜாதம் ஸ்வமதிவிப்லவம் ॥ 271
- குரு: கருணயா தீநமாச்ரவம் மோஹவரஜிதம் ।
விதாயாகதயத் பஞ்சபாதாவதி ச யத் ச்ருதம் ॥ 272
- ச்ருத்வா ச்ருததராத் தஸ்மாத் வ்யலிகத்பஞ்சபாதிகாம் ।
பத்மபாதஸ் ததோபூர்ணோ க்ரந்த்தோந்யாப்யுபலப்ப்யதே ॥ 273
- விபண்டாச்ரமமாஸாத்ய துங்கபத்ராதடே குரு: ।
நிர்வைரஸத்வமாலக்ஷ்ய ஸ்த்தலம் வாஸமரோசத ॥ 274
- ஸ்ம்ருதஸந்நிஹிதாம் தேவீம் சாரதாம் ச்ருங்கபர்வதே ।
ஸ ப்ரதிஷ்ட்டாப்ய ஸவிதே வித்யாபீடமசீக்ஷுபத் ॥ 275
- அத்யாபயந் சிஷ்யகணநவஸச் சிரநிர்வ்ருத: ।
ஸுரேச்வரம் சாரதாயா: பூஜநே சிஷ்யபாடநே ॥ 276
- ஆதிச்ய சிஷ்யஸஹித: காஞ்சீமபிமுகோ யயௌ ।
ஸுரேச்வரஸ்ச தத்ரைவ வஸந் குருவராஜ்ஞயா ॥ 277

- சிஷ்யாநத்த்யாபயந்நாஸ்த யதீந் ப்ருத்வீதராதிகாந் ।
அத ப்ருத்வீதரம் தத்ர ஸ்தாபயித்வா ஸுரேச்வர: ॥ 278
- ஜகாம காஞ்சீம் ப்ரயதோ குருவார்யதித்ருஷ்யா ।
சங்கர: ப்ரஸத்தித: கந்யாகுமாரீம் ஸந்திபத்தநம் ॥ 279
- அநந்தவாஹம் மதுராம் ஸேதும் ராமேச்வரம் யயௌ ।
பூநீரங்காலயவார்யேத ஜநாகர்ஷண ஸம்ஜ்ஞகம் ॥ 280
- யந்த்ரம் நிதாய பிம்பாதோ ஜம்பூவநமுபாகமத் ।
பூசகர்யுததாடங்கௌ நவரத்நவிசித்ரிதௌ ॥ 281
- காரயித்வா விதானேந தேவ்யா: கர்ணௌ வ்யபூஷயத் ।
உக்ரதாமகிலாண்டேச்யா: அபநேதும் கணேசிது: ॥ 282
- மூர்திம் பவ்யாம் சகாராஸ்யா: புரத: ஸுப்ரதிஷ்ட்டிதாம் ।
ஷேத்ரம் மத்த்யார்ஜுநம் நாம யயௌ சிஷ்யபரீவ்ருத: ॥ 283
- தத்ரஸ்த்தா: ஸத்யமத்வைதம் நாப்யபத்யந்த மோஹிதா: ।
மத்த்யார்ஜுநேசம் ஸம்பூஜ்ய ப்ரார்த்தயாமாஸ சங்கர: ॥ 284
- ஸமாதத்ஸ்வேச கிம் ஸத்யமத்வைதமிதி ப்ருச்சத: ।
த்ருச்யாக்ருதி: ப்ரோச்சபுஜோ மஹாலிங்காததோத்தித: ॥ 285
- சம்பு: ஸ்பஷ்டமவாதீத்தரி: ஸத்யமத்வைதமியஹோ ।
தத்ரத்யாந் லப்தவிச்ரம்பாநத்வைதபரிநிஷ்ட்டிதாந் ॥ 286
- த்யக்தபேதகதாம்ஸ்சக்ரே பஞ்சாயதநபூஜகாந் ।
ததோம்ருதகடேசாநம் ஸபாநடமுமாபதிம் ॥ 287
- நிஷேவ்ய வேங்கடேசாநம் த்ருஷ்டும் ஸப்தகிரிம் யயௌ ।
ஸ்த்தாபயாமாஸ பிம்பாதோ தநாகர்ஷணயந்த்ரகம் ॥ 288
- தத்ர கஞ்சித் த்விஜுவரம் விக்ருதம் ச்வித்ரபீடிதம் ।
நிலியமாநம் ஸதஸி சக்ஷுஷா நீருஜம் வ்யதாத் ॥ 289
- அபோதயத் ப்ரஹ்மதத்வம் ஏகச்லோக்யா தயாமய: ।
அஹோபிலே ந்ருஸிம்ஹஸ்ய யந்த்ரமுத்த்ருத்ய தம் நமந் ॥ 290
- தத்ரத்யாந் மோதயந்நாயாத் காலஹஸ்திபதம் தத: ।
திவ்யாம் மோக்ஷபுரீம் காஞ்சீம் சக்தித்ரயஸுரக்ஷிதாம் ॥ 291

- காயத்ரீமண்டபே தத்ர பிலபீடாஸநே சுபே ।
பத்மாஸநே நிஷண்ணா ஸ்ஸ்தே காமபீடநிவாஸிநீ ॥ 292
- காமகோடதி விக்஑்யாதா காமாஷீ காமதாயிநீ ।
தத்பீடே வா஑்பவம் கூடம் ஹயக்ரீவ உபாஸ்த ஹ ॥ 293
- தஸ்யா: சிவஸ்ய விஷ்ணோச்ச ப்ருதக் தேவாலயத்ரயம் ।
ராஜஸேநேந ராஜ்ஞாத திவ்யகர்ப்பக்ருஹோஜ்ஜ்வலம் ॥ 294
- காரயாமாஸ ஸர்வஜ்ஞ: ஸர்வலக்ஷணலக்ஷிதம் ।
சிவகாஞ்சீம் விஷ்ணுகாஞ்சீம் நிர்மமே ச புரீத்வயம் ॥ 295
- காமாஷ்யா: புரதோ பூமௌ காமகோடதி விச்ருதம் ।
பூசக்ரம் பகவத்பாத: யந்த்ரவித் ஸ்வயமாலிகத் ॥ 296
- பூசக்ரபஸ்சாத்பாகே ச காமாஷீம் ஸ்வர்ணநிர்மிதாம் ।
ப்ரதிஷ்டாப்ய யதீசாந: ஸ்வயமேநாமபூஜயத் ॥ 297
- ஸர்வஜ்ஞபீடமாரோடுமுத்ஸேஹே யதிபுங்கவ: ।
ஸமவேதாந் புதாம்ஸ்தத்ர விஜிகாய விநா க்லமம் ॥ 298
- ததோநஸப்தமஸமோ டிம்ப: கோபி ஸுதீரபீ: ।
அபோ புங்க்தே ந சா஑்க்யாதி ப்ருஷ்டஸ்சாபி வதத்யதோம் ॥ 299
- வாதைரரௌதஸீத் ஸ குரும் ததோ மேநே குருதிதம் ।
ப்ராப்தாநுஜ்ஞம் பிதூர் பாலம் ப்ரஹ்மதேசஸமுத்பவம் ॥ 300
- ஸம்ந்யாஸோசிதமாதாத்தம் யதில் ஸர்வஜ்ஞஸம்ஜ்ஞகம் ।
வாதே ஜித்வா வாவதூகாந் வாணீம் சாபி நிருத்தராம் ॥ 301
- க்ருத்வா ஸர்வைரநுமத: ஸர்வஜ்ஞாஸநம் ஆருஹத் ।
ப்ரயாகாதாகதாந் மிச்ராஞ் ஜித்வா஑்காத் சாரதாமடம் ॥ 302
- நிஜமத்த்யாஸ்த பீடம் தத் காமகோடதி விச்ருதம் ।
சிவவிஷ்ணவம்பிகாபாநுகணேசஸ்கந்தமூர்திஷு ॥ 303
- யதா யஸ்ய பவேத்ப்ரீதி: தேவதாயா உபாஸநே ।
ஸ தேவதாம் தாம் பஜதாம் ச்ரத்தாப஑்க்திபுரஸ்ஸரம் ॥ 304
- இத்யாதிசந் ஷண்மதஸ்த்தாந் ஸர்வாநந்வக்ரஹீத் விபு: ।
பாரம்பர்யாகதம் வாஞ்ச்சந்நுபதேசக்ரமம் குரு: ॥ 305

- த்வாரகாயாம் ஜநந்நாதே பதர்யாம் ச்ருங்கபர்வதே ।
காலிகா - விமலா - ஜ்யோதி: - சாரதாபீடஸம்ஜ்ஞகாந் ॥ 306
- விதாய சதுர: பீடாந் ஸுரேச்வரமுகாம்ஸ்ததா ।
வ்யாக்க்யாநதேசிகஸ்த்தானே ந்யயோஜயதுதாரதீ: ॥ 307
- கைலாஸாநீதஸல்லிங்கபஞ்சகாதாத்மபூஜிதாத் ।
நீலகண்டே வரம், முக்திம் கேதாரே, ச்ருங்கபர்வதே ॥ 308
- போகம், சிதம்பரே மோஷும் பூஜார்த்தம் வ்யததாத் குரு: ।
பூமிம் ப்ரதக்ஷிணீக்ருத்ய பூய: காஞ்சீபுரம் யயௌ ॥ 309
- ஜ்ஞாத்வா நிஜசரீராந்தம் ஸஹ சிஷ்யை: ப்ரஸந்நதீ: ।
காமாஷீஸதநம் ப்ராப சக்ரே சாஸ்ய ப்ரதக்ஷிணம் ॥ 310
- ஸௌநந்தர்யலஹரீமுக்யை: ஸ்தோத்ரைஸ் துஷ்டாவ மாதரம் ।
ப்ராகஷ்டமாத் ஜ்ஞாதவேத்யம் சிஷ்யம் ஸர்வஜ்ஞஸம்ஜ்ஞகம் ॥
- காமகோடதிவிக்யாதே பீடே஽திபதிமாதநோத் ।
ஸுரேசமஸ்ய கோப்தாரம் ஆதிசம்ஸ்தத்வதர்சிநம் ॥ 312
- ஸ்வசிஷ்யபாரம்பர்யேண யோகலிங்கம் மதர்ஹிதம் ।
பூஜயேதி ஸமாதிச்ய ஸர்வஜ்ஞம் விகதஸ்ப்ருஹ: ॥ 313
- காமாஷ்யா: ஸவிதே யோகீ தேஹம் த்யக்த்வா ஜகத்குரு: ।
பலே ஸ்வாயுஷி ஸம்பூர்ணே கல்யப்தே ச சராசரே ॥ 314
- தேஹிபிர்துர்பஜம் பேஜேகண்டம் ஜ்யோதி: பரம் பதம் ।
ஸ ஏவ சங்கராசார்ய: குருர் முக்திப்ரத: ஸதாம் ॥ 315
- அத்யாபி மூர்த்தம் சைதந்யமிவ தத்ரைவ திஷ்ட்டதி ।
ஜய ஸ்ரீசங்கராசார்ய ஜய தேசிகஸத்தம் ।
ஜய ஸ்ரீகாமகோடச யோகலிங்கப்ரபூஜக ॥ 316

- நாராயணம் பத்மபுவம் வஸிஷ்டம்
சக்திம் ச தத்புத்ரபராசரம் ச ।
வ்யாஸம் சுகம் கௌடபதம் மஹாந்தம்
கோவிந்தயோகீந்த்ரமதாஸ்ய சிஷ்யம் ॥ 317
- பூசங்கராசார்யமதாஸ்ய பத்ம
பாதஞ்ச ஹஸ்தாமலகம் ச சிஷ்யம் ।
தம் தோடகம் வார்திககாரமந்யாந்
அஸ்மத்குரூந் ஸந்ததமாநதோஸ்மி 318
- சங்கர: ச்ரவணாதஸ்ய த்யாநாத் தந்மூர்திஸம்பத: ।
தத்ஸுக்திமநநாச்ச்சாந்திம் ததாதீஹ பரத்ர ச ॥ 319
- தயமாநதீர்க்கநயநா தேசிகரூபேண தர்சிதாப்யுதயா ।
வாமகரநிஹிததண்டா பாதி புர: ஸா குரோர் மூர்தி: ॥ 320
-

Printed at : **V.K.N. ENTERPRISES**, Mylapore, Chennai-4 **Ph: 2495 0775**